1970 மார்ச் 12]

திரு. ரா. ராமச்சந்திர துரை: சார், ஆன் எ பாயின்ட் ஆப் ஆர்டர்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: எந்த விதியின் கீழ்?

திரு. ரா. ராமச்சந்திர துரை: பர்சனல் எக்ஸ்ப்ளனேஷன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: நான் இப்போது அனுமதிப்பதற்கில்லை. விதி 41-இன் கீழ் திரு' வி. கே. கோதண்டராமன் அவர்கள் அவசரப் பொது முக்கியமான ஒரு காரியத்தை மாண்புமிகு உணவு-வணிக வரித்துறை அமைச்சர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வருவார்கள்.

(6) கவன ஈர்ப்பு

மாணவர், அனாதை விடுதிகளுக்கும், சிறைச்சாலைகளுக்கும் கொடுத்துவந்த கட்டுப்பாடு விலை அரிசியை நிறுத்தியதும், அதனால் ஏற்பட்ட பாதிப்பும்.

திரு. வி. கே. கோதண்டராமன்: பேரவைத் தலைவர் அவர்களே, சட்டப்பேரவையின் 41-வது விதியின் கீழ் நியாயவிலைக் கடைகளை எடுத்துவிட்டதாலும், மாணவர்களின் விடுதிகள், அனாதை விடுதிகள், சிறைச்சாலைகள், மதிய உணவு முதலியவைகளுக்குக் கொடுத்துவந்த கட்டுப்பாட்டு விலை அரிசியை நிறுத்தியதாலும் அதிக விலை கொடுத்து அரிசி வாங்கிச் சமாளிக்க முடியாத நிலையில் மாணவர்களும், மற்றவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதைப் பற்றிய அவசர பொது முக்கியமான காரியத்தை மாண்புமிகு உணவு-வணிக வரித்துறை அமைச்சர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன்.

மாண்புமிகு திரு. ப. உ. சண்முகம்: அரசு, உணவு உற்பத்தியை அதிகரிக்க எடுத்துக் கொண்ட தீவிர நடவடிக்கைகளாலும், அண்மையில் மாநிலம் முழுவதும் அனுகூலமாக அமைந்த பருவ நிலை காரணமாகவும், உணவுப் பொருள்கள் மீதிருந்த கட்டுப்பாடுகளை நீக்க அரசு முடிவு செய்தது. இம் முடிவின்படி, சென்னை மாநகரிலும், கோயம்புத்தூரிலும் சட்டபூர்வ பங்கீட்டு முறை ரத்து செய்யப்பட்டது. மாவட்டங்களில் சட்ட பூர்வமற்ற பங்கீட்டு முறையும் நீக்கப்பட்டது. சென்னை மாநகர், கோயம்புத்தூர் நீங்கலாக ஏனைய இடங்களில் பங்கீட்டு அட்டைக்காரர்களுக்கும், பெரும் அளவில் நுகர்வோர்க்கும் (Bulk consumers) அரிசி வழங்குவது 31—1—1970 முதல் நிறுத்தப்பட்டது.

அரசு படி அரிசித் திட்டம் அமுலிலுள்ள சென்னையிலும், கோவையிலும் அரிசியை மலிவு விலையில், மாத வருமானம் ரூ. 200-ம் அதற்கும் குறைவாய் உள்ளவர்களுக்கு மட்டும் வழங்க உத்தரவிட்டிருக்கிறது. மேற்கூறிய இடங்களிலுள்ள மருத்துவ

மனைகள், சிறைச் சாலைகள், அரிசன மாணவர் விடுதிகள் முதலியவைகளுக்கு மலிவு விலையில் அரிசி வழங்கப்படுகிறது. மற்றும், அங்குள்ள அனாதை இல்லங்களுக்கும், அற நிலைய நிறுவனங்களுக்கும் 1—3—1970-லிருந்து அரிசி மலிவு விலையில் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

மற்ற மாவட்டங்களில் அரசின் கையிருப்பிலிருந்து தற்போது அரிசி வழங்கப்படுவதில்லை. பொதுவாக, உணவுப் பொருள்களின் மீதிருந்த தடைகள் நீக்கப்பட்டுள்ளதால், உணவுப் பொருள் தாராளமாகக் கிடைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சென்ற ஆண்டு வெளிச் சந்தையில் நிலவியதை விட விலைகள் பொதுவாக தற்போது குறைந்திருக்கின்றன. மேலும், அதிக மகசூலைக் கொடுக்கும் ஐ.ஆர். 8 நெல்லை, மாநிலத்தில் பரவலாகவும், குறிப்பாக செங்கற்பட்டு, வடாற்காடு மாவட்டங்களில், பெருமளவில் பயிரிடப் படுவதையொட்டி வெளிச் சந்தைகளில் அடுத்த சில மாதங்களில் நெல் கணிசமாகவும் தாராளமாகவும் கிடைக்கும் என்ற காரணத்தால், விரைவில் விலைகள் மேலும் குறைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே, மதிய உணவு நிறுவனங்களும், வேறு நிறுவனங்களும் அவைகளுக்குத் தேவையான அரிசியை வெளிச் சந்தையில் பெறுவதில் எவ்விதத் தடங்கலும் இருக்காது என அரசு கருதுகிறது.

திரு. வி. கே. கோதண்டராமன் : கனம் அமைச்சர் அவர்கள் இந்த நிறுவனங்களுக்கு நியாயவிலைக்கடைகளின் மூலமாக உணவுப்பொருள் கொடுக்கவேண்டுமென்று சமீபத்தில் உத்தர விட்டிருப்பதாகக் கூறினார்கள். எந்த அடிப்படையில் இப்போது கொடுக்கப்பட்டு வருகின்றது? பத்து பைசாவுக்கு சோறு போட வேண்டும், 15 பைசாவுக்குச் சோறு போடவேண்டும் என்கிற நிலையில் தற்போது 2 மாதத்திற்குள் 30 புள்ளி விலைவாசி ஏறியிருக்கிற நேரத்தில்—இந்த நியாயவிலைக்கடைகளின் மூலமாக இந்த ஸ்தாபனங்களுக்கு ரூபாய்க்கு ஒரு படி அரிசி என்று கிடைக்க உடனடியாக உத்தரவு போடுவார்களா? இப்போது உத்தரவிட்டிருப்பதாகக் கூறினார்களே தவிர இதுவரை கொடுக்க வில்லை என்பது அமைச்சர் அவர்களுக்குத் தெரியுமா?

மாண்புமிகு திரு. ப. உ. சண்முகம் : சென்னையிலும், கோவை யிலும் அனாதை இல்லங்கள், மற்ற விடுதிகள் சிறைச்சாலைகள், மருத்துவ மனைகள் இவற்றுக்கு அரிசி நியாயவிலைக்கடைகளின் மூலம் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இப்போது வழங்கி வருகிறார்கள்.

திரு. ஆர். கருப்பையா : சார் ஆன் ய பாயின்ட் ஆப் ஆர்டர்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : எந்த விதியின் கீழ்?

1970 மார்ச் 12]

திரு. ஆர். கருப்பையா : 83-வது விதியின் கீழ் . . .

மாண்புமிகு பேரவைத் தலைவர் : அது எவ்வப்போது பாயின்ட் ஆப் ஆர்டர் எழுப்பலாம் என்பது பற்றியது. தாங்கள் இப்போது எழுப்புகிற பாயின்ட் ஆப் ஆர்டர் எந்த விதியின் கீழ் ?

திரு. ஆர். கருப்பையா : எக்ஸ்ப்ளனேஷன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : அதை நான் அனுமதிக்க முடியாது.

THIRU V. GEORGE : Sir, on a point of order. The proceedings of the House are governed not only by the Assembly Rules but also by May's Parliamentary Practice and the provisions of the Constitution. We cannot have at the fingertips all the rules. So, the hon. Member's freedom to raise a point of order should not be restricted.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : நம்முடைய விதிமுறைகளில் தெளிவு ஏற்படாதபோதுதான் மேல் பார்லிமெண்டரி ப்ராக்டிஸைப் பார்க்கவேண்டுமே தவிர, இது தெளிவாக இருக்கும் போது இதை விட்டுவிட்டு அதற்குப் போகவேண்டுமென்பதில்லை.

(7) அரசினர் தீர்மானங்கள்.

(அ) மதிப்பீட்டுக் குழுவிற்குத் தேர்தல்

மாண்புமிகு திரு. இரா. நெடுஞ்செழியன் : "பேரவைத் தலைவர் அவர்களே, தமிழ் நாடு சட்டப் பேரவையின் 164-வது விதியின் கீழ் 1970-71-ம் ஆண்டுக்குரிய மதிப்பீட்டுக் குழுவின் உறுப்பினர்களாக இருக்கும்படி பதினறு உறுப்பினர்களை மாண்புமிகு பேரவைத் தலைவர் நிச்சயிக்கும் நாளன்று இப்பேரவை தேர்ந்தெடுக்கும்" என்கிற தீர்மானத்தை முன்மொழிகிறேன்.

தீர்மானம் பேரவையின் முடிவுக்கு விடப்பட்டு நிறைவேற்றப் பட்டது.

(4) அறிவிப்புகள்—தொடர்ச்சி

(ஆ) மதிப்பீட்டுக் குழுவிற்குத் தேர்தல்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : ஒற்றை மாற்று வாக்கு முறைப்படி தேர்தல் நடத்துவதற்கு பேரவைத் தலைவர் வகுத்துள்ள விதிமுறைகளின் கீழ் மதிப்பீட்டுக் குழுவிற்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு, வேட்பாளர்கள் நியமனத் தாள்களை 18—3—1970 புதன் கிழமை பிற்பகல் 3 மணிக்குள் செயலாளரிடம் சேர்ப்பிக்க வேண்டும். நியமனத் தாள் வேண்டுவோர் செயலாளரிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.